



# රාජ්‍ය සේවා, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

Ministry of Public Services, Provincial Councils and Local Government

නිදහස් වතුරගොඩ, කොළඹ 07, ශ්‍රී ලංකාව. சுதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை. Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකථන

ෆැක්ස්

ඊ-මේල්

වෙබ් අඩවිය

தொலைபேசி: (94) 011- 2696211-13

தொலைநகல்: (94) 011- 2695279

மின்னஞ்சல்: information@pubad.gov.lk

இணையத்தளம்: www.pubad.gov.lk

Telephone (94) 011- 2166000

Fax

E-mail

Web Site

මගේ අංකය  
எனது இல  
My No

PS/GT – 2020 -1

ඔබගේ අංකය  
உமது இல  
Your No

දිනය  
திகதி  
Date

2021.08.27

## வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி - 2020

### இணைய வழியில் தகவல்களைப் பெறுதல்

மேற்படி தலைப்பில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் 2021.08.11 ஆம் திகதியைக் கொண்டதாக வெளியிடப்பட்ட அறிவித்தல் மற்றும் அது தொடர்பான 2021.08.20 ஆம் திகதியைக் கொண்ட எனது கடிதம் என்பவற்றுடன் தொடர்புடையது. அதற்கிணங்க இணைய வழியில் தகவல்களை உள்ளீடு செய்யும் பட்டதாரிகள் பின்வரும் விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும்.

02. அமைச்சுக்களின்/ திணைக்களங்களின் கீழ் மற்றும் மாகாண சபைகளின் கீழ் உள்ள நிறுவனங்களில் பயிற்சி பெறும் பட்டதாரிகளின் தகவல்களை உள்ளீடு செய்வதற்காக இணையவழி தரவுத் தாளில் பயிற்சி நிலையத்தை (3 (xii) ) உள்ளீடு செய்யும் போது,

- தேசிய பாடசாலைகளில் பயிற்சி பெறுகிறார்களாயின், பயிற்சி பெறும் சேவை நிலையம் கல்வி அமைச்சு ஆகும்.
- மாகாண சபைப் பாடசாலைகளில் பயிற்சி பெறுகிறார்களாயின், சேவை நிலையம் உரிய மாகாண சபையாகும்.
- அரசாங்க சார்பு நிறுவனமொன்றில்/ அரசாங்க செயற்திட்டமொன்றில் பயிற்சி பெறுகிறார்களாயின், பயிற்சி பெறுகின்ற சேவை நிலையம் அந்த நிறுவனத்துக்குரிய அமைச்சு ஆகும்.

குறிப்பு :- ஏற்கனவே தகவல்களை உள்ளீடு செய்த பட்டதாரிப் பயிலுநர்கள் மேற்படி விடயங்கள் தொடர்பில் வேறு தகவல்களை உள்ளீடு செய்திருந்தால், அவற்றில் திருத்தங்கள் செய்வதற்குப் பின்னர் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

03. தொழில்நுட்பக் காரணங்களுக்காக தரவுகளை உள்ளீடு செய்ய முடியாமல் போன பட்டதாரிப் பயிலுநர்களுக்கு மாத்திரமே மீண்டும் தரவுகளை உள்ளீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியும் என்பதனால், தமக்குரிய தினத்திலேயே தரவுகளை உள்ளீடுகளை இயன்றவரை முயற்சிக்கவும்.

04. பயனர் பெயர் (user name), கடவுச்சொல் (password) அல்லது அடையாள அட்டை இலக்கம் தொடர்பான பிரச்சினைகளின் காரணமாக மென்பொருளில் நுழைவதற்கு முடியாதிருக்கும் பயிலுநர்களுக்கு அத்தகவல்களை உள்ளீடு செய்வதற்கு பின்னர் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

05. தகவல்களை உள்ளீடு செய்து "print" என்பதை ஒரு தடவை click செய்த பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் காட்சியளிப்பதுடன் உள்ளீடு செய்த தகவல்களின் உண்மைத் தன்மையை அப்போது சரிபார்த்துக் கொள்ள முடியும். ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் மாத்திரம், அச்சந்தர்ப்பத்திலேயே தேவையான திருத்தங்களைச் செய்யுங்கள்.

06. மென்பொருளில் உள்நுழையும் போது (login) பட்டதாரிப் பயிலுநர்கள் அரச சேவைச் செயலாளரினால் 2021.08.11 ஆம் திகதிய கடிதத்தின் கீழ் வெளியிடப்பட்ட "இணைப்பை" (links) மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

ஓப்பம்./ எஸ். ஆலோகபண்டார

இணைந்த சேவை பணிப்பாளர் நாயகம்

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்காக